என்று தெளிவாக எடுத்துச் சொன்னார்கள். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்று சொன்னால், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய உறுப்பினர் திரு. செங்குட்டுவன் அவர்கள் கவன ஈர்ப்பு அறிவிப்புகூட கொடுத்திருக்கிறார். கிருஷ்ணகிரியிலே, ஓசூரிலே அமைக்கின்ற தொழிற்பேட்டையை அடிமாட்டு விலைக்கு குறைத்து வாங்கிக்கொண்டிருக்கிறீர்கள். அதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டுமென்று சொல்லியிருக்கின்றார். மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக அதற்குப் பதில் சொல்கின்றேன். கடந்த காலத்தில், அவர் சட்டமன்ற உறுப்பினராக இங்கே இருந்தபோது, அவருடைய தலைவர்தான் தொழில் துறை மானியக் கோரிக்கையில் பதில் சொல்கின்றபோது, ஓசூரிலே 4,969 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு புதிய தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று சொன்னார்கள். இன்று அவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கின்ற காரணத்தினால், அந்த இடத்தில் புதிய தொழிற்பேட்டையைக் கொண்டு வரக்கூடாது என்று போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இதுபோன்ற அரசியல் காரணங்களுக்காக ஒவ்வோர் இடத்திலும் போராடுகின்றபோதுதான் புதிய தொழில் பூங்கா அமைப்பதிலே தடை ஏற்படுகின்றது.

மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சொல்கின்ற அந்தப் பகுதி அரசுப் புறம்போக்கு பகுதியாகவும், தரிசு நிலப் பகுதியாகவும் இருக்கின்ற காரணத்தினாலே, அங்கே தொழிற்சாலைகள் அமைப்பதற்கு மாண்புமிகு அம்மா அவர்களுடைய கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா வரிசை எண் 98, மாண்புமிகு உறுப்பினர் திரு. எம்.கே. அசோக், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள்.

98—

பேருந்து முன்பதிவு மையம்

***32991—திரு. எம்.கே. அசோக்:**

மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

2015 மார்ச் 31]

(அ) வேளச்சேரி தொகுதி, வேளச்சேரி விஜயநகரம் பேருந்து நிலையத்தில் பேருந்து முன்பதிவு மையம் அமைக்க அரசு முன்வருமா?

(ஆ) ஆம் எனில், எப்போது?

மாண்புமிகு திரு. வி. செந்தில்பாலாஜி, போக்குவரத்துத் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

(அ) மற்றும் (ஆ) வேளச்சேரி தொகுதி, வேளச்சேரி விஜயநகரம் பேருந்து நிலையத்தில் பேருந்து முன்பதிவு மையம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இடம் தேர்வு செய்யப்பட்டவுடன் முன்பதிவு மையம் அமைக்கப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. எம்.கே. அசோக் அவர்கள்.*

திரு. எம்.கே. அசோக்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, உயர் வானம் கண்டேன். அம்மா உங்கள் சிந்தனைகள் உயர்வு எனக் கொண்டேன். ஒளி வானம் கண்டேன். அம்மா உங்கள் முயற்சிகள் வெற்றி எனக் கண்டேன். தெளிவானம் கண்டேன். அம்மா உங்கள் திட்டங்களால் தமிழ்நாடு தலை நிமிரக் கண்டேன். (மேசையைத் தட்டும் ஒலி) மாண்புமிகு இதய தெய்வம் தங்கத் தாரகை புரட்சித் தலைவி அம்மா இருக்கும் திசை நோக்கி வணங்குகிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, வேளச்சேரி விஜயநகரம் பேருந்து நிலையத்தில் போதிய இட வசதி உள்ளதால் அந்த இடத்தைத் தேர்வு செய்து மக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வருவதற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் முன்வருவார்களா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள்.*

மாண்புமிகு திரு. வி. செந்தில்பாலாஜி: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஐவகை நிலம் சூழ்ந்த அழகு, தமிழ்*

மண்ணுக்கு அன்னையாகி வந்திட்ட அச்சம் அறியா சிம்மம். எங்கள் அம்மாவின் பொற்கரங்கள் தொட்டதெல்லாம் வெல்லும் என்பதற்கு சாட்சியாக, கண்முன் காட்சியாக மக்களின் முதல்வர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் திருக்கரங்களால் 3-10-2011 அன்று சாதனைத் திட்டமான ஆன்லைன் டிக்கெட் ரிசர்வேஷன் சிஸ்டம் தொடங்கி வைக்கப்பட்டு, அதன்மூலம் இதுவரை 1,30,02,815 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு, பயணிகள் பயணம் செய்து, மக்கள் மத்தியில் மகத்தான வரவேற்பைப் பெற்றுள்ள சாதனைத் திட்டமாக உள்ளது. (மேசையைத் தட்டும் ஒலி)

முற்பகல் 10-45

மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சுட்டிக்காட்டுகின்ற வேளச்சேரி விஜயநகரம் பேருந்து நிலையத்தில் இடம் தேர்வு செய்கின்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. பயணிகளின் நலன் கருதி இடத்தைத் தேர்வு செய்து, உடனடியாக எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அந்த இடங்களில் எல்லாம் கூடுதலாக முன்பதிவு மையங்களை அமைக்க வேண்டுமென்று மக்களின் முதல்வர் மாண்புமிகு இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் உத்தரவுகளை வழங்கியிருக்கின்றார்கள். எனவே, மாண்புமிகு உறுப்பினர் அவர்களுடைய தொகுதியில் விரைவாக முன்பதிவு மையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. எம்.கே. அசோக் அவர்கள்.

திரு. எம்.கே. அசோக்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, விரைவாக முன்பதிவு மையம் அமைக்கப்படும் என்று தெரிவித்த மாண்புமிகு இதய தெய்வம் அம்மா அவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கும் நன்றி கூறி அமர்கிறேன். நன்றி, வணக்கம்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா வரிசை எண் 99, மாண்புமிகு உறுப்பினர் திருமதி எஸ். கணிதா சம்பத், மாண்புமிகு நகராட்சி நிருவாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் அவர்கள்.